

Off-Road Motorcycles Market Valued at \$8.5 Billion (2021), Forecasted to Hit \$16 Billion (2031) at 6.5% CAGR

WILMINGTON, NEW CASTLE, DE, UNITED STATES, March 5, 2025 /EINPresswire.com/ -- According to a new report published by Allied Market Research, titled, "[Off-road Motorcycle Market](#)," The global off-road motorcycle market was valued at \$8.5 billion in 2021, and is projected to reach \$16 billion by 2031, growing at a CAGR of 6.5% from 2022 to 2031.

The concept of the off-road motorcycle is typically attributed to a non-road licensed motorcycle used for recreational and different off-road motorcycling events. Meanwhile, this motorcycle is lightweight, powerful, fast, and nimble and is equipped with rugged tires and suspension for riding cross country or over unpaved ground. Also, it offers enhanced durability and performance in rocky and mountainous terrains, grassy regions, and steep slopes. In addition, it has an attractive shape that attracts youth and helps to change their preference. Furthermore, off-road motorcycle manufacturers are also focusing on new inventions related to frame metals, riding styles, and shapes to make them more advanced. Thus, the continuous focus & improvement in off-road motorcycles owing to their demand propels the [off-road motorcycle industry](#).

For more information, contact Allied Market Research at sales@alliedmarketresearch.com or visit <https://www.alliedmarketresearch.com/request-sample/A06426>

In addition, the off-road motorcycle market has witnessed significant growth in recent years, owing to the increase in investments in automation, launches of new & technologically advanced products, increase in the consumer demand for high-speed, attractive design & digital dashboards, and government initiatives for vehicle production for mountain areas. Furthermore, the companies operating in the market have adopted partnerships, investments, and product launches to increase their market share and expand their geographical presence. For instance, in June 2021, Torrot Electric Europa S.A. announced the launch of a new generation of motorcycles in the Motocross, Trial, Enduro, and Supermotard models. The motorcycles featured a simple and intuitive battery exchange system, without connectors or cables, which allowed the motorcycle to be ready to run again in less than 15 seconds.

The factors such as rise in popularity & evolution of motocross events, increase in disposable income, and technology advancement in off-road motorcycles supplement the growth of the off-road motorcycle market. However, high purchase and maintenance cost of off-road motorcycles

and uncomfortable seating structure are the factors expected to hamper the growth of the market. In addition, rise in focus by manufacturers in the automobile industry on superior performance & comfort and adoption of electric off-road motorcycles create market opportunities for the key players operating in the off-road motorcycle market.

COVID-19-ஐ எதிர்க்கும் முயற்சிகள் :

The COVID-19 outbreak severely impacted the motorcycle sector on a global level, which in turn led to a considerable drop in off-road motorcycle sales. Many small and big players in the motorcycle sector are witnessing issues such as a halt of production activities, mandated plant closures by the government, and others. However, various industry leaders in the motorcycle sector are making considerable efforts in restructuring their supply chain and production line for the delivery of critical medical supplies.

மேலும், COVID-19 பரவல் காரணமாக உலகளவில் மோட்டோசைக்கிள் துறைமேல் பெரும் அளவுக்குள்ளான பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக ஓப்-ரோட் மோட்டோசைக்கிள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தது. சிறிய மற்றும் பெரிய மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல நிறுவனங்கள், உற்பத்தி செயல்பாடுகள் நிறுத்தம், அரசாங்கத்தால் கட்டப்பட்ட பிளந்த் மூடும் உத்தரவுகள், மற்றும் பிறவற்றை எதிர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல தலைநிலையர்கள், தங்கள் வழங்குதல் சங்கிலி மற்றும் உற்பத்தி வரிசையை மீளமைத்து, முக்கிய மருத்துவப் பொருள்களின் வழங்கலுக்குத் தயார் ஆகும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், COVID-19 பரவல் காரணமாக உலகளவில் மோட்டோசைக்கிள் துறைமேல் பெரும் அளவுக்குள்ளான பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக ஓப்-ரோட் மோட்டோசைக்கிள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தது. சிறிய மற்றும் பெரிய மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல நிறுவனங்கள், உற்பத்தி செயல்பாடுகள் நிறுத்தம், அரசாங்கத்தால் கட்டப்பட்ட பிளந்த் மூடும் உத்தரவுகள், மற்றும் பிறவற்றை எதிர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல தலைநிலையர்கள், தங்கள் வழங்குதல் சங்கிலி மற்றும் உற்பத்தி வரிசையை மீளமைத்து, முக்கிய மருத்துவப் பொருள்களின் வழங்கலுக்குத் தயார் ஆகும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also, owing to the COVID-19 outbreak, the motorcycle industry has had a significant impact due to stay-at-home orders and limited business operations in countries across the world. For instance, in 2020, the pandemic is compelling motorcycle makers to skip major motor shows & racing events in the year 2020 and turn towards alternative platforms like digital premieres. It started with Honda organizing, its virtual motorcycle shows as the Tokyo Motorcycle Show, and Osaka Motorcycle Show was canceled because of COVID-19. However, many off-road motorcycle manufacturers such as KTM AG have assessed their overall strategy for the rest of 2020 and have decided to make several key decisions in the wake of COVID-19 with the withdrawal from global trade shows for the rest of the year, including INTERMOT in Cologne, Germany and the EICMA exhibition in Milan, Italy.

வகைப்பாட்டின்படி : வகைப்பாட்டின்படி : வகைப்பாட்டின்படி :

By type, the track-racing motorcycle segment is projected to dominate the global off-road motorcycle market in terms of growth rate.

By application, the industrial segment is projected to dominate the global off-road motorcycle market in terms of growth rate.

By price range, the high segment is projected to dominate the global off-road motorcycle market in terms of growth rate.

By engine capacity, the less than 500 cc segment is projected to dominate the global off-road motorcycle market in terms of growth rate.

மேலும், COVID-19 பரவல் காரணமாக உலகளவில் மோட்டோசைக்கிள் துறைமேல் பெரும் அளவுக்குள்ளான பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக ஓப்-ரோட் மோட்டோசைக்கிள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தது. சிறிய மற்றும் பெரிய மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல நிறுவனங்கள், உற்பத்தி செயல்பாடுகள் நிறுத்தம், அரசாங்கத்தால் கட்டப்பட்ட பிளந்த் மூடும் உத்தரவுகள், மற்றும் பிறவற்றை எதிர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல தலைநிலையர்கள், தங்கள் வழங்குதல் சங்கிலி மற்றும் உற்பத்தி வரிசையை மீளமைத்து, முக்கிய மருத்துவப் பொருள்களின் வழங்கலுக்குத் தயார் ஆகும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், COVID-19 பரவல் காரணமாக உலகளவில் மோட்டோசைக்கிள் துறைமேல் பெரும் அளவுக்குள்ளான பாதிப்பு ஏற்பட்டது, இதன் காரணமாக ஓப்-ரோட் மோட்டோசைக்கிள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தது. சிறிய மற்றும் பெரிய மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல நிறுவனங்கள், உற்பத்தி செயல்பாடுகள் நிறுத்தம், அரசாங்கத்தால் கட்டப்பட்ட பிளந்த் மூடும் உத்தரவுகள், மற்றும் பிறவற்றை எதிர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மோட்டோசைக்கிள் துறையில் உள்ள பல தலைநிலையர்கள், தங்கள் வழங்குதல் சங்கிலி மற்றும் உற்பத்தி வரிசையை மீளமைத்து, முக்கிய மருத்துவப் பொருள்களின் வழங்கலுக்குத் தயார் ஆகும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The leading players operating in the off-road motorcycle market are Benelli, Betamotor S.p.A., BMW AG, Bultaco, Christini AWD Motorcycles, Cobra, Honda Motor Co., Ltd., Husqvarna Motorcycles, Kawasaki Heavy Industries Ltd., KTM AG, Kuberg, Piaggio & C. SpA (Aprilla), Polini Motori, ROKON International Inc., Scorpa, Sherco, SSR Motorsports, Suzuki Motor Corporation, Torrot Electric Europa S.A., Triumph Motorcycles, TRS Motorcycles, Ural Motorcycles, Yamaha Motor Co., Ltd., and Zero Motorcycles, Inc.

□□□□ □□□□ □□□□□□□□ :

Automotive Electric Compressor Market

<https://www.alliedmarketresearch.com/automotive-electric-compressor-market-A13950>

Automotive Encapsulated Glass Market

<https://www.alliedmarketresearch.com/automotive-encapsulated-glass-market-A13952>

Automotive Glazing Market

<https://www.alliedmarketresearch.com/automotive-glazing-market-A13954>

Sailboat Market

<https://www.alliedmarketresearch.com/sailboat-market-A11401>

Automotive Optoelectronics Market

<https://www.alliedmarketresearch.com/automotive-optoelectronics-market-A13958>

□□□□□□ □□ :

Allied Market Research (AMR) is a full-service market research and business-consulting wing of Allied Analytics LLP based in Wilmington, Delaware. Allied Market Research provides global enterprises as well as medium and small businesses with unmatched quality of "Market Research Reports" and "Business Intelligence Solutions." AMR has a targeted view to provide business insights and consulting to assist its clients to make strategic business decisions and achieve sustainable growth in their respective market domain.

We are in professional corporate relations with various companies, and this helps us in digging out market data that helps us generate accurate research data tables and confirms utmost accuracy in our market forecasting. Each and every data presented in the reports published by us is extracted through primary interviews with top officials from leading companies of domain concerned. Our secondary data procurement methodology includes deep online and offline research and discussion with knowledgeable professionals and analysts in the industry.

David Correa

Allied Market Research

+ 1 800-792-5285

[email us here](#)

Visit us on social media:

[Facebook](#)

[X](#)

[LinkedIn](#)

[YouTube](#)

This press release can be viewed online at: <https://www.einpresswire.com/article/791261381>

EIN Presswire's priority is source transparency. We do not allow opaque clients, and our editors try to be careful about weeding out false and misleading content. As a user, if you see something we have missed, please do bring it to our attention. Your help is welcome. EIN Presswire, Everyone's Internet News Presswire™, tries to define some of the boundaries that are reasonable in today's world. Please see our Editorial Guidelines for more information.

© 1995-2025 Newsmatics Inc. All Right Reserved.